

Archean Chemical Industries Limited

July 29, 2025

National Stock Exchange of India Limited Exchange Plaza Bandra-Kurla Complex, Bandra (E) Mumbai-400051 Symbol-ACI BSE Limited Listing Operations Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai-400001 Scrip Code-543657

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication of Un-Audited Financial Results of the Company Ref: Outcome of Board Meeting intimation dated July 28, 2025

Pursuant to regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, We are enclosing herewith copy of newspaper publication of Un-audited Financial Results (Standalone and Consolidated) of the Company for the quarter ended June 30, 2025, published in Business Standard (English) and Makkal Kural (Tamil edition).

The above information shall be made available on the website of the Company at www.archeanchemicals.com.

Kindly take the same on record.

Thanking you

Yours faithfully For Archean Chemical Industries Limited

Vijayaraghavan N E Company Secretary and Compliance Officer M. No. A41671

Encl: as above

	FORM G							
DR PH	UGS & PHARMACEUTICALS PRIVA ARMACEUTICALS, CONVENTIONAL DRU							
	sons) Regulations, 2016	and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate						
	RELE	VANT PARTICULARS						
1	Name of the corporate debtor along with	Vivin Drugs & Pharmaceuticals Private Limited.,						
'	PAN/CIN/LLP No.	CIN: U24232TG2011PLC075704						
		PAN: AACCE7768E						
2	Address of the registered office	Registered office: 2A&3A, New MLA & MPs Colony Road No. 10C, Jubilee Hills, Hyderabad–500033						
		Corporate Office: No. 8-2-293/82/A/234 & 235, TF-1, 3rd floor,						
		Empire square, Road No: 36, Jubilee hills, Hyderabad-500033,						
		Telangana.						
3	URL of website	vivindrugs.com						
4	Details of place where majority of fixed assets are located	Plant location: Sy. No 10 & 10D, Gadda Potharam Village, Jinnaram Mandal, Sangareddy Dist, Telangana 502319.						
5	Installed capacity of main products/	Reactor capacity: 376 KL						
	services	Active Pharmaceutical Ingredients (API'S) and intermediates.						
		Its production units are fully accustomed with validated procedures meant for c GMP and USFDA norms. FY 2022-23 Rs. 161.36 crores FY 2023-24 Rs. 106.41 crores. FY 2024-25 - Nil As on the date of CIRP admission 11.11.2024 - Nil. Detailed invitation of Expression of Interest (Process document) can be obtained by sending an email at						
6	Overthe and value of main and value	·						
٠	Quantity and value of main products/ services sold in last financial year							
	services solu liriast liriariciai year							
7	Number of employees/ workmen							
8	Further details including last available	Detailed invitation of Expression of Interest (Process						
0	financial statements (with schedules) of two years, lists of creditors, relevant dates for subsequent events of the process are available at:							
9	Eligibility for resolution applicants under	available at website of www.ibbi.gov.in or can also be obtained						
Ů	section 25(2)(h) of the Code is available at:	by sending an email at vivin.cirp@gmail.com						
10	interest	13.08.2025						
11	Date of issue of provisional list of prospective resolution applicants	23.08.2025 or within 10 days from the last date for receipt of EoI. (whichever is earlier)						
12	provisional list	28.08.2025 or 5 days from the date of issue of Provisional List of Prospective Resolution Applicants. (whichever is earlier)						
13	Date of issue of final list of prospective resolution applicants	07.09.2025 or 10 days from the last date of submission of objections to Provisional List of Prospective Resolution Applicants. (whichever is earlier)						
14	Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	12.09.2025 or 5 days from the date of issue of Final List of Prospective Resolution Applicants. (whichever is earlier)						
15	plans	12.10.2025 or 30 days from the date of issue of information memorandum, evaluation matrix and RFRP to the Prospective ResolutionApplicants. (whichever is earlier)						
16	Process email id to submit EOI	vivin.cirp@gmail.com						
	te: July 29, 2025 ace: Hyderabad.	Sd/-, Rajesh Chillale, Resolution Professional IBBI/IPA-001/IP-P00699/2017-2018/11226 AFA valid upto 31.12.2025 B-725, Western Plaza, OU Colony, HS Darga, OU Colony, Hyderabad 500008						
$\overline{}$								

UNITED SPIRITS LIMITED

DIAGEO

Regd. Office: 'UB Tower', # 24, Vittal Mallya Road, Bengaluru-560 001. Tel: +91 80 3985 6500; Fax: +91 80 3985 6862

Email: investor.india@diageo.com

Corporate Identity Number: L01551KA1999PLC024991 **NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES**

Website: www.diageoindia.com

Notice is hereby given that the Company has received requests from the following shareholders for issue of Duplicate Share Certificate(s) in lieu of the Original Share Certificate(s) reported to have been lost / misplaced. The share certificate(s) mentioned hereunder are therefore deemed to be cancelled and no transactions thereon would be recognized by the Company,

	SI. No	Folio No.	folio No. Name of the Shareholder	No. of	Certificate	Distinctive Nos	
				Shares	Number	From	То
	01	MS108761	RAMESH VED	500	4478	722172436	722172935

The public are hereby advised against dealing in any way with the above share certificates. Any person(s) who has / have any claims(s) in respect of the said share certificates should lodge such claim(s) along with all documentary evidences with the Company at its Registered Office within 7 days of the publication of this notice, after which no claim(s) will be entertained. and the Company will proceed to issue duplicate share certificates.

For UNITED SPIRITS LIMITED

Place: Mumbai Dated: 28.07.2025 Mital Sanghvi



CIN: L26101UP1971PLC003491 Email: akd@triveniglassltd.com Website: www.triveniglassltd.com

Tel: 0532-2407325

Standalone Statement of Un-Audited financial results for the Quarter ended 30th June, 2025

			KS.II	Lakris
Г	Particulars	For the Quarter	For the Year	For the Quarter
		ended 30.06.2025	ended 31.03.2025	ended 30.06.2024
		Un-Audited	Audited	Un-Audited
		10.00	100.00	20.00
1.	Total Income from operations	12.86	100.20	60.88
2.	Net Profit/ (Loss) from ordinary activities before tax	(6.95)	8.83	36.93
3.	Net Profit/ (Loss) for the period after tax (before Exceptional items)	(6.95)	8.83	36.93
4.	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional items)	(6.95)	8.83	36.93
5.	Other Comprehensive Income	-	-	-
6.	Paid-up equity share capital	1,261.94	1,261.94	1,261.94
7.	Reserves (excluding Revaluation Reserves as shown in the balance sheet of previous year)	4,408.75	4,408.75	4,408.75
8.	Earnings per share (for continued operations)	-	-	-
	(a.) Basic	(0.06)	0.07	0.29
	(b.) Diluted	(0.06)	0.07	0.29

Note: The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Bombay Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 duly approved by the Board of Directors' in their meeting held on 28.07.2025. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com) and also on the website of the company (www.triveniglassItd.com).

Place: Prayagraj Date: 28.07.2025

Just such J. K. Agrawal Managing Director



Wonderla Holidays Limited

Notice of 23rd Annual General Meeting, Remote E-Voting and Book Closure

Notice is hereby given that the 23 rd Annual General Meeting (AGM) of the Company will be held at 11.00 a.m. on Tuesday, 19th August, 2025, through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015,read with circular No. 9/2024 dated 19th September, 2024, General Circular No. 09/2023 dated September 25, 2023, issued by the Ministry of Corporate Affairs (MCA) and Circular SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated 3 rd October, 2024 ssued by SEBI (here in after collectively referred to as "the Circulars"), to transact the business as detailed in the Notice of AGM, Members articipating through the VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.

Board of Directors at their Meeting held on Wednesday, May 07, 2025, recommended Final Dividend of Rs. 2.00/- per equity share having ominal value of Rs. 10/- each for the financial year ended March 31, 2025.

The Final Dividend shall be credited to the eligible member(s) directly to their respective bank accounts through the available electronic modes

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management & Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Company is pleased to provide members facility to exercise their right to vote for the 23th AGM by electronic means and the business may be transacted through e-Voting services provided by National Securities Depository Limited (NSDL). The members who have cast their vote(s) by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote(s) again at the AGM. oting period commences on Friday, August 15, 2025 (9:00 am) and ends on Monday, August 18, 2025 (5:00 pm). During this period

2025, may cast their votes electronically. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently. In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at www.evoting.nsdl.com.

shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date (record date) 12th August,

In case a person has become Member of the Company after the dispatch of AGM Notice but on or before the cut-off date i.e. 12th August, 2025, the member may approach NSDL for issuance of User ID and Password. In case of queries or grievances regarding e-voting Members may write to evoting@nsdl.co.in or to Company at investors@wonderla.com. The Notice of 23 rd AGM and the Annual Report for 2024-25 will also be available on Company's website http://www.wonderla.com/investor-relations

The Register of Members and the Share Transfer books of the Company shall remain closed from Thursday, August 14, 2025 to Tuesday,

The Dividend, if declared, will be paid to the Equity Shareholders on or after Wednesday, August 20, 2025. The record date for the purpose of final dividend is 8 th August, 2025.

Place: Bengaluru Date: 28th July 2025 For Wonderla Holidays Limited Srinivasulu Raju Y



Regd Office: No.2, North Cresent Road, T Nagar, Chennai - 600 017 nent of Unudited Financial Results for the Quarter ended 30th June, 2025

(Amount Rs. In Lakhs Except E.P.S)

		Standalone				Consolidated			
SI. No.	Particulars	Quarter ended June 30, 2025 Unaudited	Quarter ended March 31, 2025 Audited	Quarter ended June 30, 2024 Unaudited	Year ended March 31, 2025 Audited	Quarter ended June 30, 2025 Unaudited	Quarter ended March 31, 2025 Audited	Quarter ended June 30, 2024 Unudited	Year ended March 31, 2025 Audited
1. 2.	Total Income from Operations Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	29,145.23 7,151.29 7,151.29	33,333.38 7,958.23 7,958.23	22,339.66 6,510.22 6,510.22	1,06,344.54 28,994.95 24,976.68	30,058.88 5,800.54 5,800.54	35,338.25 7,467.31 7,467.31	22,239.47 6,055.95 6,055.95	1,07,830.09 26,394.96 22,376.69
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) Net Profit / (Loss) for the period after tax	5,184.85	5,830.74	4,846.22	18,492.34	4,014.30	5,374.54	4,484.17	16,214.49
5.	(after Exceptional and/or Extraordinary items) Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	5,186.52	5,824.57	4,848.74	18,476.48	4,015.97	5,368.37	4,486.69	16,198.63
6. 7. 8.	Paid up Equity Share Capital (Face value of Rs. 2 each) Reserves (excluding Revaluation Reserve) Earnings per Share (of ₹ 2/- each) (Not annualised)	2,468.55	2,468.55	2,467.94	2,468.55 1,85,545.65	2,468.55	2,468.55	2,467.94	2,468.55 1,83,932.77
0.	Basic Diluted	4.20 4.20	4.72 4.72	3.93 3.92	14.98 14.97	3.25 3.25	4.33 4.33	3.64 3.63	13.13 13.12

Notes:

Date : July 28, 2025

1) The Standalone and Consolidated financial results for the Quarter ended June 30,2025 have been reviewed by the Audit Committee, approved by the Board of Directors in the meeting held on July 28, 2025.
2) The above is an extract of the detailed format of financial results for the Quarter ended 30th June 2025, filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements)
Regulations, 2015, as amended from time to time. The full format of financial results for the Quarter ended June 30, 2025 are available on the Stock Exchanges websites (www.nesindia.com and www.bseindia.com) and on

the Company's website(www.archeanchemicals.com).

3) Previous year / Quarter figures have been regrouped wherever necessary

For and on behalf of the Board of Directors of Archean Chemical Industries Limited



SYSTEMATIX CORPORATE SERVICES LIMITED

CIN: L91990MP1985PLC002969

Corp. Off: The Capital, "A" Wing, 6th Floor, No. 603-606, Plot No. C-70, G-Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400051 | Ph.: (022) 66198000 Email: secretarial@systematixgroup.in | Website: www.systematixgroup.in Regd. Off: 206-207, Bansi Trade Centre, 581/5, M.G. Road, Indore - 452001 (M.P)

STATEMENT OF STANDALONE & CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2025

The Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter ended June 30, 2025 is available on the websites of BSE Limited at www.bseindia.com & Company's website at www.systematixgroup.in or scan



Rs. In Lakhs **CONSOLIDATED STANDALONE** 12 Months 12 Months 03 Months Ended 03 Months Ended Ended Ended **Particulars** 31.03.2025 30.06.2025 31.03.2025 30.06.2024 30.06.2025 31.03.2025 30.06.2024 31.03.2025 (Unaudited) (Audited) (Unaudited) (Audited) (Audited) (Unaudited) (Unaudited) (Audited) Revenue from 6.819.62 3,916.55 2,962.49 2,927.52 13,938.70 1,792.53 1,573.58 932.72 **Operations** 1,045.96 329.85 174.22 4,576.13 PAT 205.12 598.17 (10.17)2,363.49

> For and on behalf of the Board of Directors Sd/-

Nikhil Khandelwal

Managing Director DIN: 00016387



UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30[™] JUNE 2025

(₹ In Crores, except per share data)

	Fo	For the year ended			
Particulars	30.06.2025	31.03.2025	30.06.2024	31.03.2025	
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	
Total Income from Operations	1,644.39	1,640.26	1,291.50	5,699.95	
Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	42.85	36.81	21.54	103.26	
Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	42.85	36.81	21.54	103.26	
Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	32.40	28.45	16.05	77.40	
Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	32.39	28.40	16.13	77.50	
Equity Share Capital (Face Value of ₹ 10/- each)	24.25	24.25	24.25	24.25	
Reserves(excuding Revaluation reserve as per balance sheet of previous year)				843.55	
Earnings per share (of ₹ 10/- each) - not annualised Basic & Diluted (₹)	13.36	11.73	6.62	31.92	
Key results of Shankara Building Products Limited on a standalone basis					
Total Income	1,568.50	1,561.47	1,178.34	5,270.13	
Profit before tax	39.76	35.75	20.45	97.11	
Profit after tax	30.10	27.66	15.33	73.02	
Total Comprehensive Income	30.09	27.62	15.40	73.12	

Note:

Place: Bengaluru

Date: 28th July, 2025

Place : Mumbai

Date: 28th July, 2025

The above is an extract of the detailed format of Quarterly and Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results are available on the Stock Exchange websites www.bseindia.com, www.nseindia.com and Company's website www.shankarabuildpro.com SUKUMAR SRINIVAS

Managing Director DIN: 01668064





CIN: L26922KA1995PLC018990

Registered Office: G-2, Farah Winsford, 133 Infantry Road, Bengaluru-560001 Corporate Office: 21/1 & 35-A-1, Hosur Main Road, Electronic City Post, Veerasandra, Bengaluru- 560 100. Website: www.shankarabuildpro.com, Email: compliance@shankarabuildpro.com

Adfactors 302/25

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலி

வாஷிங்டன், ஜூலை 29– அமெரிக்காவில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கட்டிடத்தின் மான்ஹாட்டன் நகரில் பார்க் அவன்யூ இருந்தவர்கள் தேசிய கால்பந்து லீக்கின் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

🚅IndiaShelter இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

ாசிட் செய்யப்படும் இடம் : கிளை அலுவலகம் : கி காம்ப்ளக்ஸ், இரண்டாவது தனம், என். 4/316, ஜிஎன்டிசாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர், ரொட்ஹில்ஸ், 'கப்பட்ட அதிகளியின் பெயர் மற்றும் மொபைல் என். பாஸ்கர் மொபைல் என் எல்லகளை

அசையா சொத்துகள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு

ூலை 29– இந்நிலையில் இந்த கட்டிடத்திற்குள் **போலீஸ்** நேற்று மாலை 6 மணியளவில் அ**திகாரி உள்பட 5 பேர் சுட்டுக்** (அந்நாட்டு நேரப்படி) துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர் முதல் தளத்தில் மீது சரமாரியாக பகுதியில் 44 மாடிகளை கொண்ட துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி இந்த கட்டிடத்தில் பல்வேறு முக்கிய உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நிதி நிறுவனங்களில் அலுவலகங்கள், பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர்.

தகவல்றிந்து விரைந்து போலீசார், வந்த படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். துப்பாக்கி மேலும், நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் நெவாடா மாகாணத்தை சேர்ந்த ஷேன் தம்ரா என்பதை கண்டுபிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பிஎம்டபிள்யூ காரில் வந்த ஒருவர் தனது கையில் எம்14 துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் நடத்திய காட்சிகள் அங்கிருந்த கேமராவில் சண்காணிப்ப பதிவாகியுள்ளன.

கொல்லப்பட்ட 36 வயதான போலீஸ் அதிகாரி வங்கதேசத்தைச் சேர்ந்த திருதுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து ஆண்டுகளாக மூன்ற**ை**ர போலீஸ் துறையில் பணியாற்றி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூரில் மோட்டார் சைக்கிள் விபத்து: கல்லூரி மாணவர் பலி

அடுத்த அஸ்தினா புரத்தை ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் சேர்ந்தவர் ଡ଼ି ଚିଥି ରହି இடத்திலேயே டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர் (வயது 17). IndiaShelter உள்ள பல்லாவரத்தில் தனியார் கல்லூரியில் பി.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ் ஏனோஷ் என்பவருடன் மோட்டார்

் இரவு 10 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா அப்போது திரும்பினர். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய

சைக்கிளில் அண்ணாநகரில்

உள்ள நண்பர்களை பார்க்க

புறப்பட்டார்.

பெயர் மாற்றம் Old Given Name: YESHVI A JAIN, தந்தை பெயர்: Anil M Jain, பிறந்த தேதி: 30.07.2001, நெ.1–30, ப்ளாட் நெ. 702, O– பிளாக், ஸ்டிராகன்ஸ் ரோடு, பட்டாளம், 012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name: YESHVI என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name: YESHVI A JAIN

சென்னை, ஜூலை 29– தூணில் பயங்கரமாக மோதியது. இதில் அடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை கு ரோம் பேட்டை மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவக்குமார். பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானார். படுகாயம்

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் கோரிக்கை அறிவிப்பு

பதிவு அலுவலகம்: மனை எண். 15, 6வது தளம், செக்டார் 44, இன்ஸ்டிடுஷனல் எரியா, குகுகிராம், ஹரியானா 122002. கினை அலுவலகம்: எண். 20/B, முதல் தளம், 1வது கிழக்கு பிரதான சாலை, காத்தி நகர், வேலூர் 632008, தமிழ்நாடு. கிளை அலுவலகம்: பாலமுரளி தியேட்டர் காம்ப்ளக்ஸ் 91, முதல் தளம், பூத்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குள் சென்னை 600107, தமிழ்நாடு. கினை அலுவலகம்: கதவு என். 11, இரண்டாவது தளம் வணிக அலுவலகம் என். 2, வ.உ.சி. தெரு, சிவன் கோவில் எதிரில், செங்கபெட்டு – 6030 தமிழ்நாடு. கிளை அலுவலகம்: முத்த பிளசாச, என். 1, காத்த நகர், 2வது தளம், 4வது தெரு, திருவன்னாமணை, தமிழ்நாடு, பின் கோடு 606001. கினை அலுவலகம்: வீ காம்ப்ள இரண்டாவது தனம், என். 4/318, ஜிஎன்டி சாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர், ரெட்ஹில்ஸ், சென்னை, தமிழ்நாடு 600052.

இரண்டாவது தனம், என். 4/316. ஜிஎன்டி சகைல், ஸ்.கருக்க், பாடியுநல்லுர், செர்துவில்ல், சென்னை, தமிழ்நாடு 600052.

2002 ம் ஆண்டு உடனிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்ட மீரிவு 13(2) ன் வீழ் அறிவிப்பு, இந்திகள் பெருக்கமாக்கு கைப்படுத்தும் பட்ட (ISFCL) மூலம் கடன் பெற்ற வீழக்கண்ட கடன்தாராகள், ISFCLக்கு தாங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைகளை (EM) செலுத்தத் தவறிவிட்டனர். எனவே அவர்களின் கடன் கணக்கு தேசிய வீட்டுவசதி வங்கியால் வெளியிடிப்பட்ட வழிகாட்டுதல்களின் படி செயல்படாத சொத்துக்களை ISFCLக்கு ஈடரக வழங்கியுள்ளனர். அது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடனின் விவரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் கடன்தாரர்கள் ISFCLக்கு தேதியின்படி செலுத்த வேண்டிய தொகைகளும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. 2002 ம் ஆண்டு கடனிட்டுச் சொத்துக்களை இரக்கம்கள்களுக்கும் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்துக்களை சிரக்கம்கள்களுக்கும் மற்றும் திதி சொத்துக்களை சிரக்கம்கள்களுக்கும் மற்றும் திதி சொத்துக்களை சிரக்கம்கள்களுக்க மற்றும் கடன் கடியிற்றும் இந்த சட்டத்தின் வீழ ஈடுபெற்ற கடன் அளித்தவரனா ISFCLதனி வீழகையொப்படுக்கிக்கப்பட்ட அதிகரியானவர். பின்வரும் கடன்தாரர்களுக்கு சந்தும் கடியில் கடன் கடன் கடன் திரக்கம் கடியில் கடன் செரக்கள் கடிய கடியில் கடிய திரக்கிய கடியிற்றும் கடன் கடியில் கடிய கடன் கடிய கடியின்றனர். திரக்கம் கடன் கடன் கடன் கடன் கடன் கடன் கடன் கடியர்க்கையத்தில் மற்றும் பொதுவருக்கு திரக்கணையத் தெருவரங்களைப் அறிவிப்பு கேறிவல் இருந்து அறிவிப்பு கேறியில் துறைவுக்கிய கடியர்க்குக்கையிற்கு துறைவருக்கு வழங்கள் திரக்கம் செயர்கள் கடியர்க்களையில் திரக்கப்பட்டுக்கு வழங்கள் திரக்கிக்கப்பட்டுக்கு திரக்கம்கள் கொக்கிக்கம் செயர்க்குக்கம் செற்றும் துறைவருக்கு வழங்களைப் பயன்படுக்கு அறிவிப்பட்டுக்கையில் திரக்கள்ள கேண்டியர்க்குக்கு தெரும்கள் கிரக்கம்கள் திரக்கிக்கப்பட்டுக்கு வழங்கள் கடையர்கள் கிரக்கிக்கப்பட்டுக்கையில் கடையர்கள் கிரக்கிக்கப்பட்டுக்கிக்கப்பட்டுக்கும் கடையர்கள் கடையர்கள் கடையர்கள் கிரக்கிக்கம் கடியர்கள் கடியர்கள் கடையர்கள் கடையர்கள் கிரக்கிக்கம் கடியர்கள் கடையர்கள் கடையர்கள் கடையருக்கிக்கம் கடியர்கள் கடியர்கள் கட்டியர்கள் கடியர

வ என்.	கடன்தாரர்(கள்) / உத்தரவாத தாரர்(கள்) / சட்ட வாரிசு / சட்டப் பிரதிநிதிகள் / கடன் கணக்கு எண்.	என்பிஏ தேதி/ டிமாண்ட் நோட்டீஸ்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை	ஈடுபெற்ற ஆஸ்திகள் விவரம் (அசையா சொத்துகள்)
1	திரு, / திருவதி, என். ஜான்கி, திரு, / திருவதி, சிவருவர் ஆப்பாக்கள்னு. இருவரு முகவிர் என். 3 வ்பிடிமணியர் கோடும் தெரு, வன்டு 17, ரணிப்பேட்டை, வேறூர், தமிழ்தாடு 33201. மேறும்: டி, என் என் 43 3 புதிய டி, எம் என் 43 வி பினக் என் 20 வர்டு ஏ, கனர மதுரா கவிப்புகளியர் கோகில் தெரு சணிப்பேட்டை, நதாட்டி, வாலருரு தாதுக்க ராணிப் பேட்டை, மாவட்டம், தமிழ்தாடு 32204, கடன் கணக்கு என். HLVICHLON 3000005083399	10-07-2025/ 14-07-2025	14-07-2025 10-07-2025 அன்று சூ.5, 47,4027 (சூபாய் ஐந்து லட்சத்து நாற்பத்தேரவிரத்து நானூற்று இரண்டு பட்டும்) மற்றும் 11-07-2025 முதல் வட்டி மற்றும் பிரும் கட்டணங்கள் மற்றும் பராம் செல்நத்தும் தேதி வரையிலான செலவுகளுடன் சேர்த்து	திலம் மற்றும் கட்டிடத்தின் சிறு தன்டுகளும் அதன் பகுதிகளும் வார்டு ஏ. பிளக் என்.123, கப்ரமணிய கோகில் தெரு, கான பது என்பிப்படன். டவுக், வான்றுத் தாதுக்கர், ஈணிப்படன் யாவட்டத்தில் உள்ள சுகை சதுர மீட்டர் விவநிரணம் கொண்ட நில படுவு யாவட்டம் மற்றும் ராணிப்படன். புநிவு யாவட்டத்திற்குள் 13ட திழு டடின் சர்வே என்.1437ல் உள்ளது. அதன் எல்லைகள் : வடிக் காலி மனை தாமாருக்குச் சொதுகளை, தெரு எட்டும் வணுவுக்கு சோத்தமானது. கிறக்கு : க அடி போதுப் பாதை, மேற்கு : வீ தாரமானையில் தெருக்கானத், கிரிசனம் : வடிக்குப் பக்கம்: க எ தேரும் பக்கம்: க எ கீ. அத்துப் மக்கம்: க கீ. கேற்குப் பக்கம்: க எ கேரும்ப் பக்கம் க எ கீ. அத்துப் மக்கம்: க கீ. கேற்குப் பக்கம்: க இனை நில சன் படுகிய வடைட்டத்தில் மறும் கட்டிடம் நாணிப்பேடன் இனை நில சன் படுகிய வடைட்டுக்குப் அளவத்துள்ளது.
2	1. நிகு / நிருமதி. யாவா ஏ. நிகு / நிருமதி. ஆறுகம் கே. வகிப்பிடம்: என்பதி. மாதவால் தெரு. ககில்நெனவடி, தாம்புரம், சான்டோயியம், காழிபுரம், தமிழ்ந்த (இலர்) போதும் சன்ன். 390(பகுதி), 390/38, நிழுநீரம்வை நோமம், பல்லாவார் தருக்கா, காழிபிரம் மாவட்டம் ஏல்லார். மேறும், சன்ன 22 பாதவான் தெரு கைகிலஞ்சாவடி, தாம்புரம், சான்டோயியம், காழிபுரம், தமிழ்நாடு கண்டோயியம், காழிபுரம், தமிழ்நாடு கலைப்படு, பிரப்புரம், அன்றுக்கும், அவர்கள், கார்க்கும், அவர்கள், அவர்க	10·07·2025/ 14·07·2025	14-07-2025 10-07-2025 அன்று கு-10, 83,721/- (சூபம் பத்து வட்குத் என்பத்து மூவவிசத்து எழுதாற்ற இசுபுக்குகள்று மட்டும்) மற்றும் 11-07-2025 முதல் வட்டி மற்றும் பிற வட்டனங்கள் மற்றும் பணம் செறுத்தும் தேதி வணவிலான செலவுகளுடன் சேர்த்து	திலத்தின் சிறு அன்டுகளும் அதன் பகுதிகளும். விஸ்தீரணம் 40 சலூ அடி உடன் 330 சலூ அடி கொண்ட கட்டிடம். பட்டாடல் சட்டிடம் பட்டாடல் விஸ்டாடல் பட்டாடல் பட
3	1. நிரு / நிரும்தி, பார்தி என், 2. திரு / நிரும்தி, செல்வரத், வகிப்பிடம்: என். மாகியம்கள் கோயில் தெரு, கொல்லவாடி, காதிசிராம், தமிழ்தாடு 6003001, மேலும்: பாரைய என். காடி 121 பே, தியும் காண்ட 121/13, மொகல்வாடி சிரமம், அச்சிரப்பாக்கம் பஞ்சாயத்து 2. 590, மழுராத்தகம் 17, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்தாடு 600301. கடக் களக்கு என். பட்டுச்சும் (1900) 200001314093	10-07-2025/ 14-07-2025	14-07-2025 10-07-2025 அன்று சூ.1399574/- (சூ.பம் அமிருக்கு வட்சத்த தொள்ளுற்ற ஒன்பதாலிரத்து அழுதற்று எழு-ந்து தான்ற வட்டும் நிறும் 11-07-2025 ஆல் வட்டி வற்று மிற கட்டணங்கள் மற்றம் பண செறுத்தும் த்தி வளரியேன் செலவுகளுடன் சேந்த்து	இலத்தின் கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். விஸ்தீரணம் 101 சத மீட்டர் அல்லது 2006 சதர அடி நிலம். கிரம் நத்தம் பழைய சனக் பு21(பகுதி, பிதும் சுன்ன் 1213), என்சா, 6 பெலக்கபடி கிரமம் மெகல்படி ஊரட்சி, அச்சிறபர்க்கம் ஊரட்சி ஒன்றியம், வதாரத்க அதற்கா, செகல்பட்டு மடைட்டும் உள்ளு, எல்லைகர் பட்டி விவசாய நிலம், நிதந்து சனவை, கிழக்கு நிலம் நிரு மிறகுக்கு சேந்தமானது மேற்கு நிலம் மற்றும் வீடு நிரு பூம்கொடிக்க செந்தவானது. இதற் சோத்தானது அச்சிறுபர்கள் என் பநிவு அனுவலக யற்றும் செக்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் அனமத்துள்ளது.
4	1. நிர / நிரும் தி. ஈ ஜென்வரி முத்து. வலிப்பிடம்: வடைப்பிடம்: மேல் செட்டிப்பட்டு . திருவன்னையலை அமிழ்தாடு மரை . நிரு நிருவன்னையலை அமிழ்தாடு மறைம்: புதின் எஸ்வர் என்ன . ரடி மறைம்: புதினை எஸ்வர் என்ன . ரடி மனை எஸ்கர். அழித்திரன் நகர் மேல்சத்திப்பட்டு கிராவம், திருவன்னனாடலை தாலுக்க க யகட்டம் மலைவே, தவிழ்தாடு கடன் களங்கு என்ற. HTMS VLON 5000003112781	10-07-2025/ 14-07-2025	14-07-2025 10-07-2025 அன்று சூ.3 09.0127- (சூபாய் மூன்று கைத்து ஒன்பதாவித்து பன்னிரண்டு வட்டுல்) வற்றும் 11-07-2025 முதல் வட்டி வறும் பிற கட்டனங்கள் மற்றும் பணம் செலுத்தும் தேதி வனரவிலான செலவுகளுடன் சேந்து	திலத்தின் சிறு அண்டுகளும் அதன் பகுதிகளும். மேல்செட்டிப்பட்டி கிரகம், மேற்படியுர் பா. மோட்டு, திருவன்களைமணை பா. முனிய திருவன்களாமலை பதிவு வரகப்பட்டு, திருவன்களைமை 1, மன என். 66 க. கின் 1232 ஒரு அடி திலம். இது பண்டு புவிய சுவிய புதிய கடிய புதிய சுவிய புதிய கடிய புதிய சுவிய புதிய சுவிய புதிய கடிய மனை என். 7. புதிரு சுவிய புதிய சுவிய சூதிய சுவிய மன். மூதிய மனை என். 7. புதிரு சுவிய சுவிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சுவிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய சூதிய பாகும். இந்திய சூதிய சுதிய சுதிய சூதிய சூதிய சூதிய சூதிய சுதிய சூதிய சூதிய சூதிய சுதிய சுதிய சூதிய சூதிய சூதிய சுதிய சூதிய சூதிய சுதிய சூதிய சூதிய சூதிய சுதிய சூதிய சுதிய சூதிய
5	1. நிர. / நிருக்கி . கஞ்சலா ஏ. 2. நிர. / நிருக்கி . ஆளத்தன் இருவானு முகவிர். என்ற, பாழ்யு காலவிர், போந்தூர், நிருவானுர், நமிந்தாடு என்றன. மேலும் முகவிர் சு. என்ற 20/2, போந்தூர் கிராயல், ஊந்துக்கோட்டை டவுன்றதால், நிருவானுள் மாவட்டம் 602028. வடன் களக்கு என். LATICLIONS00005033938 2	10-07-2025/ 14-07-2025	14-07-2025 10-07-2025 ஆன்ற கு.4(00)333/; (சூபாம் நான்கு டைத்து தொள்ளாவிரத்து தொன்னுறந்து மூன்ற மட்டும்) பற்றம் 11-07-2025 முறை டைட்டி மற்றும் கட்டனங்கள் மற்றும் பனம் செலுத்தும் தேதி வரைவேயை செலவுகளுடன் சேர்த்து	தியத்தின் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். நஞ்சை ச.எண்.2007 பேரண்டு சிரமை, ஊத்தம்கோட்டை தாலுகா, திருவண்கும் மாவட்ட கைறும் உள்ளது. அதன் விலிநீரணம் 1774 சதறு அடி மற்றும் அதை சுறியுள்ள முதிகள் படக்கு பாகை, நெரிமே நகைகிலம் மனை, விழக்கு ச.என்.2002 மீதி நிலம், மேற்கு ச.என்.20072 மீதி நிலம், காதிகிபு பழிவு மாவட்டம் நூறும் ஊத்துக்கோட்டை சார் பறிவு மாவட்டத்திறகும் இந்த செருது அமைந்துள்ளது.
6	1. திரு நிருமதி, சங்கீதா எமிகள்ளான், 2. திரு நிருமதி, எமிக்கர் எமிகள்ளான், . திரு திருகி நடித்த விருமதி, குனா, . திரு திருகி கள்ளான் பலராவர் திரு கொகில் தெரு நடித்த கிருகி நடித்தி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்து நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்தி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்த கிருகி நடித்தி நடித்த கிருகி நடித்து கிருகி நடித்த கிருகி நடித்து கிருக்கு நடித்து கிருகி நடி	10-07-2025/ 14-07-2025	14-07-2025 10-07-2025 அன்ற கு2273,2261- (கூபாம் இந்து இருதற்ற இருக்கு ஆறு வட்டுக) மற்றும் 11-07-2025 முதல் வட்டி மற்றும் பிற கட்டனங்கள் மற்றும் பணம் செலுத்தும் தேதி மணவிலான செலவுகளுடன் சேர்த்து	திலம் மற்றும் கட்டிடத்தின் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளு விலந்னைம் 1364 ஒது அடி, பளமும் எலிகம், 441/283184, 441/283184, 441/283184, 441/283184, 441/283184, 441/283184, 441/283184, 441/284, 4

ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் CIN: L24298TN2009PLC072270

பதிவு அலுவலகம்: எண்.2, வடக்கு கிரசண்ட் ரோடு, தி. நகர், சென்னை 600 017

30 ஜூன், 2025–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை (ரூ. லட்சத்தில், ஒரு பங்குத் தரவு தவிர)

		தனியானது				ஒருங்கிணைந்தது			
வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2025 (தணிக்கை செய்யாதது)	முடிந்த காலாண்டு மார்ச் 31, 2025 (தணிக்கை யானது)	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2024 (தணிக்கை செய்யாதது)	முடிந்த ஆண்டு மார்ச் 31, 2025 (தணிக்கை யானது)	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2025 (தணிக்கை செய்யாதது)	முடிந்த காலாண்டு மார்ச் 31, 2025 (தணிக்கை யானது)	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2024 (தணிக்கை செய்யாதது)	முடிந்த ஆண்டு மார்ச் 31, 2025 (தணிக்கை யானது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்	29,145.23	33,333.38	22,339.66	106,344.54	30,058.88	35,338.25	22,239.47	107,830.09
2	காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/ அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	7,151.29	7,958.23	6,510.22	28,994.95	5,800.54	7,467.31	6,055.95	26,394.96
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	7,151.29	7,958.23	6,510.22	24,976.68	5,800.54	7,467.31	6,055.95	22,376.69
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	5,184.85	5,830.74	4,846.22	18,492.34	4,014.30	5,374.54	4,484.17	16,214.49
5	காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் (காலத்திற்கான லாபம்/ (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர பரிபூரண வருமானத்தை (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	5,186.52	5,824.57	4,848.74	18,476.48	4,015.97	5,368.37	4,486.69	16,198.63
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு பங்கு ஒவ்வொன்றும் ரூ.2/—)	2,468.55	2,468.55	2,467.94	2,468.55	2,468.55	2,468.55	2,467.94	2,468.55
7	ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)				185,545.65				183,932.77
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.2/—(வருடாந்திரமல்ல)								
	அடிப்படை	4.20	4.72	3.93	14.98	3.25	4.33	3.64	13.13
	பலமிழந்தது	4.20	4.72	3.92	14.97	3.25	4.33	3.63	13.12
குறிப்பு	embér 2025-és (Injoés strongémbés trong sembluten John lib. Ostálebe								

30 ஐ9ன் 2026—ல் முடித்த காலாண்டுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த நடிந்நலை முடிவுள் நண்டைகளில் நாக்கல் செய்யப்பட்டுள்ள 30 ஜூன், 2025–ல் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் SEB! (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 திருத்தப்பட்டது, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 30 ஜூன், 2025–ல் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் முறையே ஸ்டாக் எக்கேஞ் இணையதளங்கள் அதாவது தேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் விகிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்குண்டவை உள்ளது. 30 ஜூன், 2025–ல் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் முறையே ஸ்டாக் எக்கேஞ் இணையதளங்கள் அதாவது தேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இத்தியா லியிடெட் மற்றும் பிஎஸ்இ லிமிடெட் (www.nseindia.com மற்றும் www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் www.archeanchemicals.com—ல் உள்ளது. முத்தைய ஆண்டு / காலாண்டு புள்ளினிவரங்கள் தேவையான இடங்களில் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன.



Business Finance Limited

FIVE STAR SUSINESS FINANCE LIMITED

CIN: L65991TN1984PLC010844 | Registered Office: New No. 27, Old No.4, Taylor's Road, Kilpauk, Chennai - 600 010.



Amount in Lakhs Quarter ended Quarter ended Year ended June 30, 2025 June 30, 2024 March 31, 2025 **Particulars** Unaudited Unaudited **Audited** 78,667.77 66,614.36 2,84,783.96 Total Income from Operations 2 Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items) 35,495.35 33.618.67 1,43,059.43 35,495.35 33,618.67 3 Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary Items) 1,43,059.43 Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items) 26.631.16 25,157.00 1,07,248.99 Total Comprehensive Income for the period [comprising profit /loss for the period (after tax) and other comprehensive 26,478.54 25,107.86 1,06,958.83 income/(loss) (after tax)] Paid-up equity share capital 2,944.40 2,924.61 2,944.27 Reserves (excluding Revaluation Reserve) 6,54,478.20 5,42,051.28 6,27,516.40 2,39,584.10 2,34,205.64 2,39,535.01 Securities Premium 9 | Net worth 6,57,422.60 5,44,975.89 6,30,460.67 10 Outstanding Debt 7,87,187.15 6,72,394.24 7,92,199.39 11 Outstanding Redeemable Preference Shares Nil Nil 1.23 12 Debt Equity Ratio 1.20 1.26 13 Earnings per Share of Rs.1 each Not annualised Not annualised Annualised 9.04 8.60 36.61 - Basic 9.02 8.53 36.50 - Diluted 14 Net Profit Margin (%) (Profit after tax for the period/ Total Income) 33.66% 37.58% 37.42% 0.53 0.54 15 | Total Debt to Total Assets (Debt Securities and Borrowings (other than debt securities)/ Total Assets) 0.55

UNAUDITED FINANCIAL RESULTS FOR QUARTER ENDED JUNE 30, 2025

Notes:

- The above is an extract of the detailed unaudited financial results for quarter ended June 30, 2025 filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations,
- The full format of the aforesaid financial results are available on the website of the Company (www.fivestargroup.in), BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India (www.nseindia.com).
- There is no impact on net profit/loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies for the guarter ended June 30, 2025. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

Lakshmipathy Deenadayalan **Chairman & Managing Director**

For and on behalf of the Board of Directors

Place: Chennai Date: 28 July 2025